



**FRIDAY SERMON / வெள்ளியாச்சு வழக்கு
HAZRAT KHALIFATHULLAH MUNIR AHMAD AZIM (A)**

03 JULY 2020

11 DHUL-QADDAH 1441 AH

THE ATTRIBUTES OF ALLAH (Pt.11)

அல்லாஹுவின்றி ஸவிஶேஷ ஗ூஸ்நாமணைச் (பாகங்-11)

ஸலாமினு ஶஹீத் ஹஸ்த் வலீஹத்துல்லாஹ் தஶஹ்ஹு
த், தனஹ்ஹு, ஸுர:அத்தீஹதிஹ ஓதிய ஶஹீத் அல்லாஹுவின்றி
ஸவிஶேஷ ஗ூஸ்நாமணைச் (பாகங்-11) ஒன் விஷயத்தை
அடுப்பத்தாகி வெள்ளியாச்சு வழக்கு அதாக்குகூகு
யுள்ளதாயி.

அல்லாஹுவின்றி மஹத்தாய அனுஸ ஹத்தாலு
தஹஹீவினாலு, அல்லாஹுவின்றி ஗ூஸ்நாமணைசை ஸஂஸ
யிச் விஶஹீகரணம் நல்குந்திக் வீள்டு
உவைசுரம் குடி லஹிதிக்குக்காயான்.

அல்லாஹுவின்றி திருத்தம்(ஸ) பரத்திரிக்குந்தாயி
ஹஸ்த் அபூஹுரை(ர) ரிபோர்ட் செய்திரிக்குந்து. அல்லா
ஹுவிக் 99 ஗ூஸ்நாமணைஜுள்ள்ட. அத்த ஹுத்தமாக்கு
க்கியும் பாலிக்குக்கியும் செற்றுநூவோ அவன் ஸுற்றுத்தில்
பிவேஶிக்குந்தான். தீர்ச்சுயாயு, அல்லாஹு ஏக்காகுந்து.
(அவன் உரையொருவன் அதகுந்து. ஓன் ஓரு எடுஸங்வுய
தே) அவன் எடுதை ஹஷ்டபூந்து. (முஸ்லிஂ)

ஹதீஸ் ஶஹீதும் ஸஹீஹுத் ஸுவாரியில் அல்லாஹு
வின்றி ஗ூஸ்நாமணைசை ஸஂஸயிச், அவ தொண்டுரி உங்பத்
ஒண்மாளைன் ரேவபூடுத்தியிரிக்குந்து. அதாயத் நூர்
திக்கியுவான் ஓன் குரவ். அத்த அதிக்க விஶவஸிக்குக்கியும்
அதின்றி அத்தமாமின்த, அதினநூஸரிச் பிவர்த்திக்கு

கயும் செய்யுள்ளுவோ, அவர் ஸர்ட்டிடத்தில் பிவேஶிக்குள்ளதா யிரிக்கும். அல்லாஹு வித்தி (இரு) அகுள்ளு. அவன் ஒரு (வித்தி)யை ஹஸ்தபூட்டுள்ளு. அல்லாஹு (ஸஹ்டாவ் அகுள்ளு. (அதேவாலிவ் அஜயுள்ளாய் ஸஹ்டாவ்) ஹூ ஸவிஶேஷங்களை ஹூ பிவேதத்தின்றி ஸகீர்ளைவும், அதிமனோஹரவுமாய ஜட நயையும், அதிலடனையிரிக்குள் விவிய ஭ாகண்ணையும் ஸுஷிஷ்டிக்குள்ளதோகாபூத்தை அதித்தி ஸாஂஸீகரிசூரிக்கூ ள்ளு. அடிஸ்மாநபரவும், அனேகயரும் வஸ்துநிஷ்டாபரமாய குமத்திலுள்ள அவருடை பரிபுற்ளை அஞ்ச யத்ரத்த ஹடுத்துக்காட்டுக்கயும் செய்யுள்ளு. ஹூ வஸ்துநிஷ்டமாய குமத நமுக்கு ஹூ ஸெஹ்மாள்ய பிவேதத்திலும் அதிலெ ஓரோ பர மாளு (அருடும்)விலும் உர்ஶிக்குவான் ஸாயிக்குள்ளதான்.

ஹூ ஭ூதீக பிவேதத்தைப்படி பொதுவையும், அதின்றி அதிஸுக்ஷ்மமாய ஜடகண்ணை படி ஸுக்ஷ்மமாயி பரிக்கூ ள்ளதோகாபூத் தை, அத்தீய பிவேதத்தின்றி குமதத்தைப்படி யுமுள்ள அஷத்திலுள்ள அரிவ் ஸபாதிக்குக் ஹூந்த மநு ஷுந் நிர்வெந்யமாய அரிவு ஸபாதுத்தின்றி ஭ாகமாகுள்ளு. அத்தீய பிவேதத்தின்றி குமத ஹூந்துகொள்க் குதேஶிக்குள்ள காருண்ணத்தில், விவியமலக்குக்கூடுடை சூமதலக்கஸ், அவருடை பதவிக்கஸ், அல்லாஹுவினாத் நியோகித்தராகுள் டுத்தாருடே யும் அவன்றி பிவாசக்காருடையும் அஶமனோதேஶன்க்கஸ், கெவீக பதவியித்த அவருடை ராக்க், குமத ஹூநிவ உஶ்கொ ஹூள்ளு.

பிலர் ஭ூதீக ஶாஸ்திரத்தில் பரீக்ஷணம் நடத்தி அங்கீ குரிக்கப்படுக ஶாஸ்திரீய தெஜிவுக்கஸ் தேடி நடக்குள்ளு. அவருடை பகலூள்ள ஶாஸ்திரீய தெஜிவுக்கஸ், ஹூ ஭ூதீக பிவேதத்திலடனையிரிக்குள் அஶாயவும், புதுமயாற்றுதுமாய குமதத்த ஹடுத்து காளிக்குள்ளதின் உபகரிக்குள்ளயவதே. ஹூநாத் ஸாயாரளக்காரனாய ஏது மநுஷ்யாக்கடு, அதேவே ததின் ஹூ ஭ூதீக குமத மநஸ்ஸிலாக்குவான், பிதேயுகிசூரு ஶாஸ்திரீய தெஜிவின்றியும் அவஶ்யம் அனுநவபூட்டுள்ளில். அதேபோத்தின் அஞ்சயிக்குவான் ஸுந்தமாயைாரு கெவஶா ஸ்த்ரமோ, மார்க் ஹூதெக்கிலும் ஶாஸ்த்ரஶாவயுடை ஸஹாயமோ

வேஸ்ட்டதுமில்லை. அது ஒரு நோட்டத்திற்கு தனை அடுத்ததினீர்த்தி ஹூபயத்திற்கு பதியுள்ளதான். அடுத்ததினீர்த்தி அல்லாஹுவிலும் அவன் ஸுஷ்டிசு பிபலவுத்தினீர்த்தி க்ரமத்திலும் அடியுரசு விஶவஸிய்க்கூவான் ஏறு ஶாஸ்திரைய தெல்லிவுக்கலூடெயும் அடியுரசு விஶவாஸத்தினீர்த்தி ஹலமாயி கண்டின்த ஸுங்ர ஸத்யமானத்.

தீர்ச்சியாயும் அல்லாஹு தனீர்த்தி ஸுஷ்டிக்கஸ்கூ மேல் அதூயிகம் பிபலவுத்தாய யஜமானான் அதுயி அடுத்ததிலும் ஸ்நேஹ தேதாட நியந்தனை நடத்தும். அதாயத் ஸுஷ்டிக்கலை ஭ரிக்கூம். அவனீர்த்தி ஹஸ்த் அல்லைக்கிற வுத்து (ஸ்நேஹம்) மனு ஸ்துர்க்க் பரஸ்பரம் அனுநவபூட்டும் ஸ்நேஹத்தக்காஸ் வல ரெயிகம் கருத்தெரியதான். ஹதென்னாத் அல்லாஹு அத்திலும் அதுகூம் அதுகூம் அல்லாஹு. ஹத ஸவிஶேஹ ஗ுள தத்தினீர்த்தி பித்தேக்கத ஹதென்னாத், ஹத ஸநேஹம் அவன் தனீர்த்தி தெரெத்தடுக்கலூடு தாஸமாரித் தயயும், அனுக்கப்பயயும் சொரியும்தொடாப்பும் அவர்க்க் பொருத்துகொடுக்குகிறும், அவதிற்கு அவனீர்த்தி தேஜோகிரணங்கள் வர்ஷிசு நல்குகிறும் செழுமை-ஏன்னத்துமாற்றஜிசுத்தெ!

ஸ்த்ராவ் ஹும நிலயிற்கு அல்லாஹு தனீர்த்தி மஹத்தாய ஸுஷ்டியுடைய கர்மம், மனு ஸ்துர்க்கி நடத்தியத் தீர்த்தி யரும் ஸ்நேஹத்தாடயதான். அல்லாஹு அத்திமுஸ்திரித் தீர்த்தி கூம். அதாயத் ரூபம் நல்குமாவன் அதுகூம். அவன் மனு ஸ்துரென் ஹத்திலும் மஹத்தாய ரூபத்திற்கு ஸுஷ்டிசுதிரிக்கூம். அதினாத், அல்லாஹு முஸ்திரித் ஹும நிலயிற்கு சோத்தும் செழுமைகாத்த வியம் மனோஹரமாயதும், க்ரமாநுஶதவும் மாய நிலயிற்கு காருண்யங்கள் க்ரமபூட்டுத்தி ஸுஷ்டிக்கூமாவ நாகூம்.

அது ஗ுளமாமாம் ஸுாஸ்ரீகரிக்கூவான் ஶ்ரமிய்க்கூமாவர்க்க் ஸுயம் நியந்தனை, அஞ்சுடக்கம் ஹுமீ ஗ுளங்கள் நேடியை

டுக்கான் ஸாயிக்கூன்றாள்.

ஓரோ ஸுஷ்டியுடேயுங் ரூபங் ஸஂபந்தியிடு அதிஸுக்ஷ்ம அதைஞ் அல்லாஹுவின் உல்லதுகொள்கான் பிபவுத்தித் தெவவியுமாற்ற ஸுஷ்டிஜால் நிலநில்க்கூன்றத். அது, ஶராஹூங் மனுஷ்யரூபத்தித் தெவவவேற்யுமாக்கான் ஸாயி கூன் என்றாள்.

மனுஷ்யரூபத்தியங், அல்லாஹுவின்றி பகுதியே, அபவுலமோ, வீடோ கேசை அதுவென்று பரியாங். ஓராஸ்க்கு மரூாராஜோடோ, மரூந்தினோடுமோ தோன்றுந முடிவுக்கு ஸ்நேஹத்தின்றியூங் ஹரிப்பிடங் அவன்றி ஹூபத்தியாள். ஏனாத் தெதாஸ்ராய விஶ்வாஸிக்கர்க்கு (அப்பிரார்) அனு஭விடுதியாள் கஷியுந ஷிருவுங் மஹத்தாய உஜஜுலமாய-ஸ்நேஹம் அல்லாஹுவின்றி ஸ்நேஹம் (வுட்டு) அதுள்.

மனுஷ்யஸுஷ்டிப்பின்றி அத்தியாரஶிலத்தியாயி அரியப்பூந்த ஹா டிவுஸ்நேஹமாள். விஶுலவுர்அதுநிலை 96-ாங் அய்யா யமாய ஸுர : அத்தெலவு-த் அல்லாஹு அலவு ஏன் பதம் ஸுசிப்பிடுதிரிக்கூன்று.

அல்லாஹு பரியுநு.

ஹ்வராஞ்சிபிஸ்மிரண்டிக்லேட்வலவ, வலவத்தூங்கிஸாங மின்தெலவு

அலவு ஏன் பதத்தின் கட்டியாய ரகதத்தின்றி கஷ்ணம் (ரகதபின்யிங்) ஏனாள் அர்த்தம். அதோடோபுங் ஹதின் ட்டிப்பிடிக்கூன் (அல்லிப்பிடிக்கூன் அடுத்தெலையூங்கு ஜீவி கங்கும் ஶரீரத்தித் தெகிட்சு பிடிச்சு ரகதம் வலிச்சு குடிச்சு ஜீவி கூன் ஏது ஜீவியாள் லீச்சு ஏன் அடுவர்க்குத்திலை ஜீவி விடோஶங்) ஏது பதார்த்தம் ஏனுங் அர்த்தம் பரியாங். மனுஷு ஸுஷ்டிப்புமாயி வெய்ப்பூக் ஹா வாக்கின் ஸ்நேஹம் ஏன் மரூாரு அர்த்தம் குடியுள்ளது. அல்லாஹு மனுஷுநென அவன்றி ஸ்நேஹம் கொள்க ஸுஷ்டிடுதிரிக்கூன்று. மனுஷுர்க்கு பரிசுப ரமுங்கு ஸ்நேஹமாள் (ஸுநூத்துக்கீர்தி ஏன் நிலயிலுங், ஸஹோதரங்கீர்தி ஏன் நிலயிலுங், கையெழுங்கு) அவரை அடுத்தெலை (லீச்சின) போலே ட்டினில்க்கான் எனிச்சு நில்க்கான்

பேரிப்பிக்கூன்ற. அவர்கள் பரஸ்பரமுடை ஸ்நேഹவு, அவர் பரஸ்பரம் பிரகடிப்பிக்கூன் ஸஹஷ்ரவு கை அவரை தண்ணுடை ஸஹாவதெதயு, ஶீலதெதயு பரஸ்பரம் மனஸி லாக்கியடுக்கூவாக் ஸஹாயிக்கூன்னு.

அத்தொங்கு லில்லாஹ் ஸுமாத்தொங்கு லில்லாஹ் கேரஜ ஸஹத்த ஸோள் அமீர் முகர்ரீம் ஜமாலுதீன் ஸாஹி஬் ஹு அய்யாயு (அத்தலவு) ஸஂஸ்கிரித் ஏனோக் சோங் சோங்கிரிதிக்கூன்னு. கேரஜ நோற்றத் ஸோள் அமீர் முகர்ரீம் தாஹிர்ஸாஹி஬் அலவு ஏன் பத்திரீ பிரதேக அற்தம் ஸஂஸ்கிரித் மனோஹரமாய ஒரு வாவூங் பிரஸிலுக்கிற யக்கூக்கயு செய்திடுள்ளது.

அலவு ஏன் வாக்கிரீ அற்தம் அப்ரெமியக்கூங்கோஸ் அத் டகிப்பிடிக்கூன் கதபிள்ளித்திரீயோ, லீஷ்வின பூாலெயுடை ஒரு பதாற்தமத்திரீயோ ரூபத்திலை மனு ஷுரீ நிலங்கில்ப்பின ஸுஷிப்பிக்கூக மாட்டுமலூ, மரிசு ஸ்நேஹத்தின ஸுஷிப்பிக்கூன் விவிய ஸங்கிழங்கிலு உபயோகித்திக்கூன்தாயி காளாவுன்தான்.

ஸுர அலவு-லெ 2 முதல் 4வரையுடை வசந்தங்கள் ஹஸ்த முஸ்திஹ் மஹாத்த(ஒ) நல்கிய வாவூங்கவு அஃதே ஹம் பகுவெஷ்விதிக்கூன்னு. ஹு வசந்த, கெவன்ஸேஹம் மனு ஷுபக்குத்ததித் ஸஹஜமாயிரிக்கூன் எனாள் ஏன் ஏடு தடுகாளிக்கூன்னு. ஹு ஸஹஜவாஸந அதிரீ பூர்ணரு பத்தித் தொல்லித் பிரகடமாகுங்குது ஸஹாவிகங் தென்யாள். அண்ண பிரகடமாய வாக்கித்திருக்கும்யாள் தஞ்சீ ஸ்ரீஷ்டாவாய அல்லாஹுவின பறிபூர்ணாஹுதயதோடெயு, மனஸுகொள்கூடு, அத்தாவுகொள்கூடு ஸ்நேஹிசு விஶுஷு பிவாசகங்கள்(ஸ) ஹதோடோபு ஹு வசந்த ரள்கூ காருங்கை ஸுஷிப்பிக்கூக்கயு செய்யுன்னு. அதாயத்; மனுஷுரீ ஹதீ கமாய விகாஸம் குமாங்குதமாய எனாள் ஏன்குபோல தென்யாள் அவரீ அத்தீய விகாஸவு, ஹு குமாங்குத விகாஸம் அதிரீ பறிபூர்ணதயித் காளாவுன்ற. திரு நஸ்வி(ஸ)யிலாள் (The Holy Quran with English Translation and

Commentary, pp 3409-10)

மாஸா அல்லாஹ் ! அத்தூபாலில்லாஹ் ! அல்லாஹு அக்ஸர்! தீர்ச்சுயாயும், விஶுஷவுர்அனிலை வசனங்களும், வாக்குகளும் அரிவின்றி நிரகுடண்ணான். அல்லாஹுவின்றி வாக்குகள்க்கு ஒரு விஶദீகரணம் மாற்றமல்ல உண்டத். ஏரெ அர்தம் தலண்ணால் உர்க்கொண்டுள்ளது. அதுபோலே தனை ஜீவித த்திலை விவிய ஸங்கீதங்களில் அவருடை பிராயானும் பிரயோగவத்தினிச்சுகாடுவானும் ஸாயித்துக்கூன்றான். ரூஹுத் வுங்ஸுமாயி அல்லாஹுவின்றி தெரதெத்தடுக்கப்பூடு தாஸமாற் நியோகித்துப்பூடுன் வேஞ்களில் பிரதேகிச்சு. தன்னுடை காலங்குடுத்தில் நியோகித்தாகுன் அல்லாஹு வின்றி ஒத்தனை திரிசுரித்த, அவருடை ஸத்யதய்க்கு ஸக்ஷம் வகித்துக்கூன் அல்லாஹுவின்றி கெதாஸராய விஶாஸிக்குக்கு அல்லாஹு ஹா அநூஸாரா நல்குன்றான். அவர் அவருடை காலங்குடுத்தில் நியோகித்தாய அல்லாஹுவின்றி ஒத்தாறாற்கு, அவனில் நினூம் லடிக்கூன் திவு ஸங்கீதங்களுடை ஸத்யதயை ஸக்ஷம்பூடுத்துக்கியும், அரக்கிடுரப்பிக்கூக்கியும் செய்யுன்.

இத் அல்லாஹுவின்றி அத்தூபாவை ஏன் ஸவிஶேഷ தயிலேக்கு நமை ஏத்திக்கூனு அத்தூபாவை ஏனால் ஏல்லாம் நல்குன்னவான் ஏனான் அர்தமாக்கூன்றத். பகரங்கிடுளை அல்லக்கில் திரிச்சு கிடுளை ஏன் சிறை குடாதெ ஏல்லாம் ஏதாருமாயி நல்குன்னவான் அல்லாஹு.

நனும் அனேதாக் அவஶ்யபூடாதெ நல்குன்னவான் அத்தூபாவை. ஸமானம், உபராரம் ஏனாகை அர்தம் முங்கை விவை ஏன் பத்தில் நினான் அத்தூபாவை உடலெடுத்தியிரிக்கூன்றத்.

அது பத்தின்றி ஸாராங்கம் ஸாங்ஶீகரிக்கூன்வோசு, ஭யமோ, ஭ீதியோ, நந்தியோ, பிரஸங்ஸயோ, ஹாலோகத்தும், பாரதிகலோகத்தும் பிரதீகஷிக்காதெ ஏன்றும் கொடுக்கூன்தினுண்ட அதற்குமொத்து கெவருமென் ஸாரம்.

ஏதீகேஷ்சுக்கூண்டியும், பாரிட்சுதெதயும் அகரூன்தின்

அனுயோஜ்யமாய பிரார்த்தனக்ஶ் ஸஹாயிக்கூன்னதான். மர்தா ரித் நினைவு ஓன்று பிரதீக்ஷீகாத்த ஏராஜாயி, நினைவை மார்தியெடுக்கூவானு ஹூ டுஅறுக்ஶ் முவேந நினைவீக்கூ ஸாயி கூன்னதான். அதை நிக்கமாயி ஹல்லாஂ நல்குநவானு, ஸ்நேஹபுரஸ்ரங் தஞ்சீ வரதாநானீஶ் கோரிசெஞ்சாரியுநவ நுமாய அல்லாஹுவினோக் மாதை சோதிய்க்கூன ஏராஜாயி நினைவீ மாருந்னதான். அவன் ஸ்நேஹோபஹாரமாகுநூ. திரி கெகெநாடுக்கூக்கயோ, மர்தா வேள்டாத்த ஏரு ஸம்மானம் அதன் உபஹாரம் ஹின்த். ஹூ அர்த்தவாப்பதியிலுல்ல உபஹாரானீஶ் அனேகமனேகம் நல்குநவெனயான் ஹல்லாஂ நல்குநவன் ஹின்து விழிய்க்கூன்த். அத் அல்லாஹுவினூ மாதை ஸாயி ய்கூன ஓனாகுநூ. காரணம் அவனு மாதைமே அனைவென நல்காந் ஸாயிக்கூக்கயூல்லு. மனுஷ்யாக்கடு உபஹாரம் நல்குநவோஶ் ஏர்த்தமத்தித் அலைக்கித் மர்தாருதலத்தித் ஹிதைக்கிலு ரூபத்தித் திரிச் தனிய்க்கொரு நேடு அலைக்கித் பிரயோஜனம் லக்ஷ்யமிடுநூன்க. சிலபோஶ் ஏரு நல்ல வாக்க் அத்தா, ஏரு பிரஸங்ஸயாக்கா, அலைக்கித் ஏரு பேரு நோஷம் மாரிக்கிடுநாக்கா. அதை மலைக்கித் தஞ்சீ ஸத்பிவூ ததிக்க் ஏரங்கீகாரம் கிடுந் வேள்டியிடுமாக்கா. பூருக்கை ததித் ஏரு மனுஷ்யன் கொடுக்கூநவோஶ், அவன் திரிசெநைக்கிலு நேடனமென் விசாரிக்கூநூன்க. ஸுற்று லடிய்க்கூ நதினோ, நக்கிரிக்கூத்தித் நின்து ரக்ஷபூடுநதினோ, அலைக்கித் டாவியிலெ ஹிதைக்கிலு நேடனீஶ் கொய்யுநதினோ வேள்டியல்லாதெ, அல்லாஹுவின்சீ ஸஂதூப்தி (பீதி) மாதை காங்க்ஷிச்சுகொன்க் கொடுக்கூனவென மாதைமே ஏந்தாருவாந் ஹின்து பரியுவாந் காநியுக்கயூல்லு. அனைவெனயுல்ல ஏந்தாருவாந் கொடுக்கூன்த் அல்லாஹுவின்சீ பீதி நேடாநான். நிர்ணயமென்து பரியதெடு, ஹூ நேடத்தெ ஹிரிய பகுந அத்துக்ஶ் ஏரு நேடமாயி பரிணமிக்கூனதேயில்ல. ஹனைவெனயுல்ல நேடு நேடியெக்கூவாநாயி கொடுக்கூனயாஶ் (ஏந்தாருவாந்) லாலேஷ் குடாதெ கொடுக்கூனவாகுநூ ஹின்து பரியா. காரணம் அவன்சீ ஹூ கொடுக்கலீத் யாதொருவிய ஸுர்த்தம் லாலேஷ்யுமில்ல. அல்லாஹுவின்சீ தூப்தி மாதைமான் லக்ஷ்யமி

டுன்ட்.

ஷுணால் அல்லாஹுவாக்கூ, மனுஷுகளில் நினைவு வழங்கு ஸ்தமாயி, திரிகெ என்று பிரதீக்ஷீய்க்காதெ ஷுணால் நல்கு நவநதெ. விஶாஸிக்கீர்க்கூ அவிஶாஸிக்கீர்க்கூ ஏறு போலே அவன் அத்திவர்ஹாஸ் ஆள். அவன் ஒரு மானி யூதத் அவனென அனைத்தென அதிரிக்கூவான் ஸபாயிக்கூன். அல்லாஹுவின் ஓராருத்தயை வெல்லான் மனுஷுநோ மரேதெ கிலு ஸ்தாஷ்டிய்கோ ஏரிய்க்கலே ஸ்தாயிக்கூன்தலை.

அல்லாஹு அதீ முஹய்மின் அத்துன். கைஷாக்ரத்தாவ் அதிவான் அத்துன். ஸஂரக்ஷிக்கூன்வான், ஸநாஜாகருக்கா யான்; காவலாயவான்; ஸுரக்ஷித்தவு, ஸஂரக்ஷனவு நல்கு நவான்; அவன் அத்தூன்தான், பிரபுவனான், பிரதாபவா நான், குலீனன் அதிவான் ஆள்.

சிலர் அல்லிப்ராயபூடுந்த் அல்லாஹு அதீ முஹய்மின்- ஷுருவு நல்லவான்; குலீனான்; அத்தூன்தான், ஷுணான். மருபிலராக்கூ அதீமுஹய்மின் ஷுணால் ஸ்தாஷ்டி கலை ஸஂரக்ஷித்து நிலநிர்த்துந்தினு காரண ஭ுதநாயவான் ஷுணான் அதித்தமாக்கூன்த.

இநு நாமங் நினைவில் ஸராங்ஶீகரிய்க்கூன்தினாயி, நினைச் சீ நினை ஒரு டெ டெதீக வான்ச் பக்கலை அகர்தி நிர்தேதன்டதுள்ளக். நினைச் சீ நினைத்ததை நியந்திக்கூ வான் பரிஶமிகேள்டது, அத்தமாவலோகந் நடத்தி, அல்லா ஹுவில் நினைவு நொன் என்று மரஞ்சுவெஞ்சிடிலை ஷுண் உரப்புவ ருத்தி ஸ்தாயு வேய்யபூடேள்டதுமுள்ளக்.

இநு நாமங் நிரந்தர உருவிடுந்துமுவேந டெதீகவு, அத்தமீயவு அதிய ஜீவிதம் பரிஶுபியார்ஜஜிக்கூக்கயு, மெஞ்சபூடுக்கயு செய்யுன்தான்.

பிய ஸஹோதரீ, ஸஹோரமாரை, குள்ளுஞ்சை, அல்லா ஹுவின் ஗ுள்ளாமன்னாடு பிராயாந்தத்தப்பட்டி நினைச் சீக்கே வர்க்கூ வேய்யபூடு ஷுண் நொன் கருதுக்கயான். நினை தெல்லாவரு, தின் பிரதி அல்லாஹுவின் ஗ுள்ளாமன்ன் உரு விடுநைவேந் உரப்புவருத்துக்கயு அதொரு ஶீலமாக்கூ

கயும் செய்யுக். காரணம் அவனுடை உருவிடலும், அவனுடை அற்றமூட மனஸ்ஸிலாக்கலும் முபேந விஶ்வாஸிக்கீர்க்க அவனுடை நிதிஜீவிதத்திற் அனவயி அனுஶாஸனங்கள் கைவருந்தான். நினைவுடை ஜீவிதப்ரயாஸங்கள் ஏன்னுதனை அதயாலும் ஶரி (நினைவுடை பூஷவிதரோ, ஸநோஷவாநாரோ, கடமோ மட்டும் முபேந ப்ரயாஸவும், பூதிதவும் அனுஶவி கூனவரோ, ஸாப்பத்திக ப்ரதிஸஸி அனுஶவிக்கூனவரோ, ஜீவித விவேங்கலுடை அநாவம் அனுஶவெப்படுனவரோ, அலைக்கிற் நினைவுடையேயும், குடும்பத்தின்றீயும் காருங்கள் நோக்கி நடத்துவான் பருாப்தமாயி ஒரு ஜோலி ஹல்லாத்த அதனோ அதயிக்கொல்லக்கூடாது) நினைவுடை அலைக்கிறவின்றீ ஗ுள்ளாமனைகள் உருவிடுகிறதும், அதின்றீ அற்றமதலனைகளை படித்து அதுசத்திற் பின்திக்கூகிறதும் செய்துக்கொண்டு நிற்பைய நம்பக்காரனைகள் ஶ்ரவாபுரிமூலம் நிலங்கிறத்துக்கிறதும் செய்யுகிறது எனக்கிற் தீர்ச்சுயாயும் அலைக்கிற நினைவுடை பூஷவைகளை அகருந்தும் ஜீவிதத்திற் ப்ரஸாந்த அனுஶவிக்கூனதும் அதன். ஹதின்றீ அற்றமூட ப்ரஸ்ரங்களை ஹல்லாதாகும் ஏன்று; ஏலைவர்க்கூம் ப்ரயாஸங்களுள்க, ப்ரயாஸங்களும், பூதிதனைகளும் பரீக்ஷனைக்கொயி உள்ளாவுக தனை செய்யும். (விஶ்வாஸிக்கீர்க்க ப்ரதேகிச்சும் யாராஜமாயி) பகேஷ அலைக்கிற விஶ்வாஸிக்கலுடை பூமலூக்கலிற் ஹா ப்ரயாஸங்களை அதயாசாரமாக்கி மார்த்து. அவன் விஶ்வாஸிக்கலை தசூ தகர்க்கான் அலைக்கிற அனுவதிக்கூகிறதில்லை தனை.

2020 ஜூலை 02, வழாஶாஷ்ச அத்தாஸீஂ தவ்ஸீருத்த வூர்க்குறை ஸஂபூயிசு குருசூ ஜோலிக்கீர்க்கூ ஶேஷம் தொன் அலைக்கிறவின்றீ ஗ுள்ளாமனைகள் சொல்லுவான் துடன்னி. (ஸமயம் ஏக்கேடஶம் 10.20 p.m. அதிருந்து) அபோஸ் ஏக்கீர்சு பூள்டுக்கலிலேக்க யா அப்பு, யா ஸம்பு, யா வித்ரு, யா ஹர்து ஏக்கீ ஗ுள்ளாமனைகள் வரியுள்ளாயி.

ஏற்றமத்திற், அபோஸ் அலைக்கிற ஏனிக்க மனஸ்ஸிலாக்கி தனத் ஹப்காரமான்.

- யா அஹரு - அல்லயோ! அப்பிரிதீயனாயவள், துலுநாயி அறுமில்லாத்த ஏக்கநாயவள்
- யா ஸமரு - அல்லயோ! அநூபமநாயவள், அதுலுநாயவள்
- யா வித்ரு - அல்லயோ! ஓடு அயவநாயவள்
- யா ஹர்மு - அல்லயோ! வேரிடு நில்கூநநாயவள்

இநு குளநாமணைச் சோஷி அதுயவர்க்கூவேள்டியோ, நினைச் சூப்புவொயித்தி அதுளைக்கிற், நினைச் சூக்கூ வே ஸ்டியோ உபயோகிக்காவுந்தான். **ஸ்லாத்துஸ்ரீஹி** ஸஂபு ஸிசூஂ அல்லாஹு ஏனிக்க வழக்கமாய யாரளை பகர்னா ந ல்குக்கருள்டாயி. **ஸ்லாத்துஸ்ரீஹி**, சோஷத்திற் நினூஜ்ஜ மோச நத்திநாயி நடத்துந ஏழ்ச்சிக ப்ரார்த்தனயான். ஒனி பர யுந பூஅதுக்க் கூடி உச்செடுதேதன்டதான்.

அல்லாஹும்! யா! ஶாஹியத் அம்ராத்!
அல்லாஹுவே! ஏல்லா சோஷண்டிற் நினூஂ
மோசன் நத்குநநாயவனே!

ஸ்லாத்துஸ்ரீஹி!

அல்லாஹுவின்ற் நாமத்திற், அவள் மதியாயவனதே!
ஸ்லாத்துஸ்ரீஹி!

அல்லாஹுவின்ற் நாமத்திற், சோஷஶமன் நத்குநநாயவள்!
ஸ்லாத்துஸ்ரீஹி ஹ்ம்ஹ்ம்!


அல்லாஹுவின்ற் நாமத்திற், அல்லாஹுவே,
ஏன்ற் சோஷ நீ தேமாக்கேளைமெ!

இநு பூஅதுக்க் ஏல்லாஂ பரிபூஞ்சிதிற் தொன் அல்லாஹு வின ஸ்துதிக்கூக்கருஙு, அவங் நாபிபரயுக்கருஙு செய்யுநா. ஸ்லாத்துஸ்ரீஹி சோஷத்திற் நினூஂ ஸஂரக்ஷன் லடிக்கூந திநாயி நடத்துந ப்ரார்த்தனயான். அத் ஹப்ரகாரமான் ஸுர யாஸீங் ஓதுக. ஶேஷம் 2, கெக் அத்த் நப்தி நமஸ்கரிக்கூ க. (ஸ்லாத்துஸ்ரீஹி நமஸ்கரிக்கூநா ஏன் நிழுதேதாடு கூடி) நமஸ்காரத்திற் ஏத் ஸுரத்துஂ ஓதாவுந்தான். நம

என்கொரம் அவஸானிப்பிக்கூன்னதினு முன்வாயி யானாஹ்து! யா ஸமது! யாவித்ரு! யாபற்து! ஏனில் கஷியுன்டை பிராவஸ்யா சொல்லுக.

நினைவுடை ஸுநத ரோஹஶமநத்தினாயி அன்ன ஹா ஹபாத்தத் செய்யுன்தைக்கிற், ஹா ஗ுள்ளாமணைலூஂ, ஷிஹா யுடை டுஅஞ்சக்லூஂ உரக்கை சொல்லி, நினைவுடை ஶரீரத்தின்கை தகவுக. மரூாராஶ்கூ வேள்டியாளைக்கிற் ஹவ அது வழக்கிய்கூ வேள்டி சொல்லியங்கேஷம் அது வழக்கியுடை ஶரீரத்தின்கை தகவுக. (ஷுண் எட்டாயிரிக்கண்)

அல்லாஹுவின்றி ஗ுள்ளாமணைச்சீ கெதிபூர்வுவுஂ, அத்தம மரின்துஂ, ஶாந்தமாயி உருவிடுந ஶீலங் வழக்கியெடுக்கை ஸமெனாள் ஷுனிக்க் ஷுன்றி அனுயாயிக்கேலாடுஂ, ஷுல்லா முஸ்லிஂ ஸபோருங்கேலாடுஂ, பொதுவித்தீ ஷுல்லா மாநவ ஸபோருங்கேலாடுஂ உபநேஶிக்கூவாநுஜூத்த. அல்லாஹு(த) நினைவை ஷுல்லாவரையுஂ பிரயாஸங்கீத்தை நினுஂ, பூஷிமு டுக்கலித்தை நினுஂ ஸஂரக்ஷிக்கூமாராக்கடு! அல்லாஹு(த) அவள்றி அனுஶாவுஂ, ஸ்நேஹவுஂ, கருளையுஂ நல்குகையுஂ அவள் தருள்தொக்கையுஂ நினைவுடை ஭ூதீகவுஂ அத்தீயவுமாய ஜீவிதத்தை போஷிப்பிக்கூக்கையுஂ, தூப்தி பூடுத்துக்கையுஂ செய்யுமாராக்கடு! ஹஸ்ரா அல்லாஹ்! அமீன்!



Translated By :

Mukarram R. Jamaludin Raother

Fauzia Jamal Zain & Fazil Jamal
Issued By :

Amir - Jamaat Ul Sahih Al Islam

South Zone - Kerala, India

E-mail : jamal.raother@gmail.com

Web : www.jamaat-ul-sahih-al-islam.com

Blog : www.sahih-al-islam.blogspot.in